

### August 16, 2024

National Stock Exchange of India Limited
The Listing Department
Exchange Plaza, 5th Floor
Plot C 1 – G Block
Bandra-Kurla Complex, Bandra (E)
Mumbai 400 051
Scrip Code: SHRIRAMPPS

BSE Limited
Dept of Corporate Services
Phiroze Jeejeebhoy Towers
Dalal Street, Fort
Mumbai 400 001
Scrip Code: 543419

Dear Sir/Madam,

### Subject: Newspaper publication -Financial Results.

Pursuant to Regulation 47 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, please find attached the newspaper publication of Consolidated Unaudited Financial results for the quarter ended June 30, 2024 published in Makkal Kural in Tamil newspaper, Trinity Mirror in English newspaper on August 15, 2024 and Financial Express in English newspaper on August 16, 2024.

We request you to take the above information on record.

Thanking you Regards

For Shriram Properties Limited

K. Ramaswamy Company Secretary & Compliance Officer ACS 28580

### **Shriram Properties Limited**

## 80 ஏக்கர் நிலத்தை நிர்வாகிகள் பார்வையிட்டனர் விக்கிரவாண்டியில் செப்டம்பர் 22-ந்தேதி நடிகர் விஜய் கட்சியின் மாநாடு

விக்கிரவாண்டியில் நடிகர் விஜய் கட்சியின் மாநாடு நடத்துவதற்காக ஏக்கர் நிலத்தை நிர்வாகிகள் பார்வையிட்டு சென்றனர்.

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி, . பயணத்தை அரசியல் தனது தொடங்கி உள்ளார். வருகிற 2026 ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற இருப்பதாகவும் தேர்தலை சந்திக்க இதையடுத்து, அவர் கூறியுள்ளார். முதல் கட்சியின் அரசியல் மாநாட்டை நட**த்**துவதற்கான வேகமாக

ஒரு பகுதியாக சேலம், திருச்சியில் மாநாடு நடத்துவதற்கான இடங்களை கட்சியின் மாநில பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் நேரில் பார்வையிட்டனர்.

திருச்சி "ஜி", கார்னர் ரெயில்வே மைதானத்தில் மாநாட்டை நட**த்**த செய்யப்பட்டு ரெயில்வே அதிகாரிகளிடம் அனுமதி கேட்டு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் மாநாட்டுக்கு அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்த சூழலில், தமிழக வெற்றிக் கழகத்தினரின் கவனம் தற்போது விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே திருச்சி–சென்னை

நெடுஞ்சாலையில் உள்ள வி.சாலை பகுதிக்கு திரும்பி உள்ளது.இந்த இடத்தை மாநில பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் நேரில் சென்று கட்சி நிர்வாகிகளுடன் பார்வையிட்டார்.

இந்த இடம், சுமார் 80 ஏக்கர் பரப்பளவு உள்ள மானாவாரி விவசாய ஒட்டுமொத்த நிலங்கள் ஆகும். ஒருங்கிணை<u>த்து</u> நிலங்களை மாநாடு நடத்துவதற்கு தேவையான ஏற்பாடுகளை அவர்கள் பார்வையிட்டு சென்றனர். அடுத்த மாதம் (செப்டம்பர்) 22, 26 ஆகிய தேதிகளில் மாநாடு நட**த்**தப்பட வாய்ப்பு நிலையில் இருப்பதாக கூறப்படும் இடங்களில் பல்வேறு மாநாடு

> நடத்து வதற்கான இடம் பார்வையிடப் பட்டுள்ளதை நடிகர் விஜயின் கவனத்துக்கு கொண்டு சென்று, அதில் அவர் எந்த இடத்தை தே**ர்**வு செய்கிறாரோ அந்த இடத்தில் மாநாடு நடைபெறும் என்று நிர்வாகிகள் கட்சி தெரிவித்திருந்தனர். நிலையில் விக்கிர வாண்டியில் வெற்றிக் தமிழக கழக நிர்வாகிகளால் பார்வையிடப்பட்டு சென்ற இடத்தின், சுமார் 25 உரிமை யாளர்களி டம் வாடகையாக @(II) குறிப்பிட்ட தொகை வழங்கப்படுவதாக ஒப்பந்தம் கூறி, மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் െ வ ளி யா கி இருக்கிறது. இதன் மூலம் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் தான் நடைபெறும் ்என்பது உறுதியாகி இருக்கிறது.

நாட்டின் குடியரசு தினம், சுதந்திர

விழாவின்போது தமிழக கவர்னர் மாளிகையில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள், அரசு உயர் ஆளுங்கட்சி, அதிகாரிகளுக்கும், எதிர்க்கட்சி மற்றும் முக்கிய அரசியல் கட்சி தலைவர்களுக்கும், முக்கிய பிரமுகர்களுக்கும் தேநீர் விருந்து அளிக்கப்படுவது வழக்கம்.

சென்னை, ஆக 15-

அதன்படி சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் இன்று மாலையில் தேநீர் விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழக ஆர்.என்.ரவி அளிக்கும் இந்த தேநீர் விருந்தில் பங்கேற்குமாறு மாளிகை சார்பில் அழைப்பிதழ் வழங்கப்பட்டு உள்ளது.

தி.மு.க.வும் புறக்கணிப்பு 'நீட்' தேர்வு போன்ற விவகாரங்களில் தமிழக கவர்னரின் செயல்பாடுகள் 'இந்தியா' கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு அதிருப்தியாக உள்ளது. எனவே கடந்த ஆண்டை போன்று இந்த ஆண்டும் கவர்னரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ் கட்சி, மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்டு கட்சிகள் அறிவித்துள்ளன. ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சிகளும்

கவர்னரின் சுதந்திர தின தேநீர் விருந்து:

இதே நிலைப்பாட்டை எடுத்துள்ளன. இந்த நிலை யில் கவர்னர் இன்று

அளிக்கும் தேநீர் விருந்தை தி.மு.க.வும் புறக்கணிப்பதாக

அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நிருபர்களிடம் தெரிவித்தார்.

இதன் மூலம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த விருந்தில் பங்கேற்க மாட்டார் என்பதும், தமிழக அரசு சார்பில் தலைமை செயலாளர் உள்பட அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொள்வார்கள் என்பதும் வந்துள்ளது. தமிழக கவர்னரின் தேநீர் விருந்தை 'இந்தியா' கூட்டணி கட்சிகள் புறக்கணித்துள்ள நிலையில் அண்ணா தி.மு.க., தமிழக பா.ஜ.க. உள்பட கட்சிகள் பங்கேற்க உள்ளன.

### ஜிடபிள்யுஎல் புராபர்டீஸ் லிமிடெட்

CIN: U19129TN1964PL0000749

இந்த அறிவிப்பில் முன்மொழியப்பட்ட தீர்மானங்கள் மீது மின்னணு முறையில் வாக்களிப்பதற்கான உள்துன ஆவணங்களை பெற வைப்பாளர்களிடம் மின்னஞ்சல் முகவரிகளை பதிவு செய்யாத பங்குதாரர்களுக்கான நடைமுறை

ல்லது அவர்களின் இதர பிரதிநிதி மின்னணு வாக்களிப்பு நடைமுறை மற்று. ய்வாளராக கியமிக்கப்பட்டுள்ளனர்.

முழு நேர இயக்குன DIN : 0756187

பதிவு அலுவலகம்: எண்.43, தாகா சாலை, ஜமீன் பல்லாவரம் சென்னை 600 043. போன் : 22660984 E-mail : cosecgwl@jumbo.net.in

வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பில் கண்டுள்ள அலுவல் குறித்து பரிவர்த்தனை மேற்கொள் கம்பெளியின் உறுப்பினர்களுக்கான ஒவது வருடாந்திர பொதுக்கூடம் பொதுக்கூடம் வியாழக்கிய 12 செப்படியர், 2024 அன்று காலை 11,30 மணிக்கு சென்புரும் படாரிட்டி சி என்கேஸ் விடுட்ட (2015) 'வழங்கும் VOAVM வசதி மூலம் தடைபெறும் கார்ப்படோட் விவாகர் அமைக்கம் 5 கே 2020 தேதிவிட்ட சுற்றறிக்கை மற்றும் பாரும், 3, 2020, வருல் 13, 2020, ஜனவர் 13, 2021, கே 05, 2022, புகும்பர் 29, 2022 மற்றும் செய்டம் பம் 25, 2023 தேதிவிட் கூற்றநிக்கையினாய், (ஒட்டுமொத்தமாக எம்கிச சுற்றநிக்கைகள் என குறிப்பிடப்படும்) 2023–24 நிதியாண்டுக்கை வருடாந்திர அறிக்கையுடன் வருடாந்திர போதுக் கூட்ட அறிவிப்பு, கம்பெனிடுடாம்பிடம் வினைஞ்சர முகவரிகளை பதிது செய்துள்ள உறுப்பினாக்குக்கும் நின்னனுருறையில் மட்டுமே ஆகஸ்ட்ட் (2024 வெளிகிகிறம்) அன்று நிறுவனத்தால் அனுப்பப்படுகிறது. 2023–24 நிதி ஆண்டிற்கான ஆண்டறிக்கை CDSL இணையதன

முகவரிகளை பதிவு செய்துள்ள உறுப்பினர்களுக்கு நின்னணு முறையல் டமுடிய ஆகைட்ட படி உருக்க வண்டிக்க CDS. இணையதனம் www.orchrighdia.com—ல் உள்ளது. ஆகிலிருத்த பதினிதக்கல் செய்து கெள்ளலாம். கண்டிறிக்கை CDS. இணையதனம் www.orchrighdia.com—ல் உள்ளது. ஆகிலிருத்த பதினிறக்கல் செய்து கெள்ளலாம். கம்பெனிகள் டேடம், 2013—ன் பிரிவு 108, மற்றும் திருக்கம் செய்து கொள்ளலாம். கம்பெனிகள் டேலாண்ணம் மற்றும் திருக்குப்பதில் அடிக்கள் 2014—ன் விதி 20, அதியவற்றுக்கு இணங்க, வருடாத்திர பெயதுக் கூட்டம் நடைபெறும் இடம் தவிர்வறு இடத்திலிருந்து மின்னனு வாக்களிப்பு முறையைப் பயன்படுத்தி வருடக்குரிலிருந்த மின்னனு வாக்களிப்பு முறையைப் பயன்படுத்தி வருடக்குரிலிருந்த மின்னனு வாக்களிம் அறிவேபில் குறியிலிப்பட்டபடுள்ள அனைத்து தீறமானங்களிலும் வாக்களிப்பு அறிவேபில் குறியிலிப்பட்டபடுள்ள அனைத்து தீறமானங்களிலும் வருக்கும் நிறுவனமாக CDSL—ன் சேலவகளை கம்பெனி படுபடுத்தியுள்ளது. கடுதலைக, கட்டத்தின்போது மின்னனு வாக்களிப்பு (அருக்கும்படிய் திறுவளம் வறங்கும் வருடாத்திர பெறுக் கூட்டத்தின்போது மின்னனு வாக்களிப்பு குறித்த வினிவாக செயல்முறைகள் அதிவிபில் கொடிக்கும் நேக்கப்பட்டுள்ளது. வருடாத்திர அறிக்கை ஆகியவை காக்கு வடிவில் எத்த உறுப்பினருக்கும் அனுப்பப்படமாட்டத்து இறுவிப்பு மற்றும் வருடாத்திர அறிக்கை ஆகியவை காக்கு வடிவில் எத்த உறுப்பினருக்கும் அனுப்பப்படமாட்டத்து இறுவேப்பு மற்றும் வருடாத்திர அறிக்கை ஆகியவை காக்கு வடிவில் எத்த உறுப்பினருக்குக் அனுப்பப்படமாட்டத்து இறிவிப்பு மற்றும் வருடாத்திர திறைக்கை அம்பவற்றை மின்னனு முறையிகளை பற்கு செல்வரும் வருக்கில் மறும் இக்கிடை தடைபடுறைகளை வதக்கும்படை (நடைக்கியமாக) வரும்பில் உறுப்பினருக்கு கட்டுக் கொள்கைய் அனுவிக்கண்ட தடைபடுறைக்கை வைக்குக்குப்படை நடிக்கல்கைய அனுப்படிக்கள் நடை பறுவற்றை பெறுவருக்கு கட்டுக்கிகளைய அனுப்படிக்கள் நடைபடிக்கலைய் அனும்படியின் வடிக்கிக்கையை வதக்கும்படியின் அடிக்கலைய் அனுபடியின்றன் கடையிக்கும் மன் நடிக்கல்கள் கடியின்றன் அன்படிக்கலைய அனுப்படிக்கள் நடைபடிக்கலைய் அனுவரும் கடையின்றனர்.

ப்புறலாம்:
இத்த அறிகியில் முன்மொழியப்பட்ட தீர்மானங்கள் மீது மின்னனு முறையில் வாக்களிப்பதற்கான உள்றுழைவு ஆவனங்களை பெற வைப்பானக்கிடம் மின்னஞ்சல் முகவிகளை பறிவு செய்யாத பங்குதார்களுக்கான நடைமுறை:

காகித வாடிகில் பங்குகளை வைத்துள்ள பங்குதார்கள் — போலியோ என்ர, பங்குதார்களுக்கான நடைமுறை:

காகித வாடிகில் பங்குகளை வைத்துள்ள பங்குதார்கள் — போலியோ என்ர, பங்குதார் பெயர், ஸிகேன்

செய்யப்பட்ட பான் காட்டு நகலி, ஆதார் (சுயர்க்குறாப்படிட்டபட்டு ஸிகேன் செய்யப்பட்ட பான் காட்டு நகல், ஆதார் (சுயர்களிறோப்பகிடப்பட்டு) ஸிகேன் செய்யப்பட்ட அதார்கள் காட்டு தல் உள்ளிட்ட தேவையான விவரங்களை கமிப்பெயில் பின்னஞ்சல்/ஆர்டி மின்னஞ்சல் பண்டும்.

பின்னனு பாகுதார்களுக்கு — உங்கள் மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண்ணை உங்களின் அந்தத்த டோபாகிட்டரி பங்கேற்பானருடன் (PP) புதுப்பிக்கவும்.

தனிப்பட்ட மின்னனு பாக்குதார்களுக்கு — உங்கள் மின்னஞ்சல் முகவரி மற்றும் மொலைல் எண்ணை உங்களின் அந்தத்த டோபாகிட்டரி பங்கேற்பானருடன் (PP) புதுப்பிக்கவும். இது மின்னஞ்சல் மிலையில் நேரும் பெயர்களில் மாகிய மற்றும் பட்டும் கடிய கடிய மில்கிய மில்கியில் சேரும் போது கட்டாயானருடன் (PP) புதுப்பிக்கவும். இது மின்னணுவங்களிக்கும் போது மற்றும் டெயாகிட்டி பயக்கேற்பானருடன் (PP) புதுப்பிக்கவும். இது மின்னணுவருக்களிக்கும் போது மற்றும் பொருக்க கட்டத்தில் கலந்து கொன்னைக்குக்கும் கடிய கடிய கட்டத்தில் கலந்து வெள்ளைக்க கட்டத்தில் கலந்து கொன்னைக்கு மற்றும் பின்னணுவரும் உறுப்பினாக்கள் கட்டத்தில் கலந்து கொன்னணம். (PO/OAVM முகல் கட்டத்தில் கடுத்து போதுக்கட்டத்தில் கிறக்கு முதியியில் மட்டும் வருடாந்திர் பொதுக்கட்டத்தில் கிறக்குறியில் மிறக்கைறன மில்களுறு வாக்களியில் தோக்குறியத்திரும் மிலக்கைறன மாக்களில் தடியில் மின்னனு வாக்களியில் சென்னணை கிறக்கியில் மேற்கள்கள் கிறக்குறும் குறக்கிய நடக்கிக்கலால். தொலைநரு மின்னனு வாக்களியில் சுன்னன் வாக்களியில் கொன்னை வாக்களியில் கடைக்குக்கதுக்குற்படும் பெற்றுள்ள வாக்களியில் கடைகளில் கடைக்குக்கத்திக்கமால். தென்னணும் வாக்களியில் முகல் வாக்களிக்கலால். தொலைநரு மின்னனு வாக்களியில் முலல் வாக்களிக்கலால். தென்னணு வாக்களியில் முலல் வாக்களிக்காத உறுப்பினர்களும் கட்டத்தில் கடைக்களில் கட்டியில் மின்னனு வாக்களியில் முலல் வாக்களிக்காக உறியில் முடியின் மடியில் மடியில் மின்னனு வாக

ஆய்வாளராக தியமிக்கப்பட்டுள்ளனர். கம்பெனிகள் சட்டம் 2013 பிரிவு 91 மற்றும் அதன் கீழ் பொருந்தக்கூடிய விதிகள் ஆகியவற்றின் கீழ் உறுப்பினர்கள் பதியேடு மற்றும் சம பங்குகளுக்கான பங்கு பரிமாற்ற புத்தகங்கள் ஆகியவை செப்டம்பர் 8. 2024 வியாழக்கிழமை முதல் செப்டம்பர் 12, 2024 வரை (இரண்டு நாட்களும் சேந்து) பதிவு நோக்கங்களுக்காக

முடப்படிருக்கும். இத்த வருடாத்திர பொதுக் கூட்டம் VC / OAVM மூலம் நடைபெறுவதால் உறுப்பினர்கள் நோடியாக பங்கேற் தவிர்க்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், உறுப்பினர்களால் பிரதிந்திகளை நியமிப்பதற்கான வசதி இ வருடாந்திர பொதுக்கூட்டத்தில் கிடைக்காது.

கடன்தாரர், உடன்கடன்கார் /

**திரு. ராஜன்** S, S/O. **திரு. சுந்தர**ம்

அம்மனூர் கிராமம், அரக்கே தமிழ்நாடு 631002.

. 17.00.000/

### **U GRO CAPITAL LIMITED**

### U GRO

### 4வது தளம், டவர் 3, ஈக்வினாக்ஸ் பிசினஸ் பார்க், எல்பிஎஸ் சாலை

குர்லா, மும்பை 400070 கோரிக்கை அறிவிப்பு

கடனிட்டுச் சொத்துக்களை ரொக்கமாக்குதல் மற்றும் நிதி சொத்துக்களை சீரமைத்தல் மற்றும் கடனிட்டுச் சொத்து மீதான உரிமை சட்டம் 2002 ("சட்டம்") மற்றும் கடனிட்டுச் சொத்து மீதான உரிமை (அமலாக்க) விதிகள் 2002ன் ("விதிகள்")கீழ் யுகுரோவேடல் லிமிடெட்டின் அங்கீளிக்கப்பட்ட அதிகளியான கீழே கையெப்பமிட்டவர் சட்டப்பிரிவு யு குரோ கேப்டல் லியிடெட்டின் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியான கீழே கையொப்பமிட்டவர் சட்டப்பிரிவு 13(2) மற்றும் விதி 36 கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, சட்டப் பிரிவு 13(2)ன் கீழ் கோரிக்கை அறிவிப்புகள் அனுப்பி, அந்தந்த அறிவிப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ள தொகையை, அந்த அறிவிப்பு கிடைத்த நாளிலிருந்து 60 நாட்களுக்குள் திருப்பிச் செலுந்துமாறு பின்வரும் கடக்தாராகளை கேட்டுக் கொண்டார். கடன்தாராகளை கேட்டுக் கொண்டார். கடன்தாராகள் கோரிக்கை அறிவிப்பின் சேவையைத் தவிர்க்கிறார்கள் என்று கீழ்க்கையொப்படிப்பட்டவர் நம்புகிறார், எனவே விதிகளின்படி கோரிக்கை அறிவிப்பிணை ஒட்டுதல் மற்றும் வெளியீடு மூலம் செயல்படுத்தப்படுகிறது. கோரிக்கை அறிவிப்பின் உள்ளடக்கங்கள் கீழே அளிக்கப்பட்டுள்ளன.

கடன்தாரர்(கள்) பெயர்/கடன்(கள்) விவரங்கள்	கோரிக்கை அறிவிப்பு தேதி மற்றும் தொகை
1. பாண்டியன் சூப்பர் மார்க்கெட் 2. ராஜேத்திர ரகுநாதன் 3. பத்மா தேவி ஆர் LAN: HCFCHESEC00001039661	நோட்டீஸ் தேதி : 05-08-2024 மற்றும் 05-08-2024 அன்று தொகை ரூ.1,12,35,761/—

### அசையா சொத்து /அடமான வைக்கப்பட்ட சொத்துகள் குறித்த விவரம்

அசையா சொத்தின் சிறு துண்டுகளும் அதன் பகுதிகளும். காலி நிலம், மனை எண். 25 (கிழக்கு பகுதி), எஸ்.எண். 183, சாவே எண். 183/1A122, டிஎஸ்எல்ஆர் புதிய டி.எஸ்.எண். 2/2ன்படி டி.எஸ். எண்.2, வார்டு எண். 128, தொகுதி எண். 17ல் உள்ள 2000 சதுர அடி நிலம். இந்த சொத்தானது (லேஅவுட் ஒப்புதல் எண். LPDM/DTP.No.8/1970), ஆழ்வார்திருநகர் இணைப்பு, 3வது மெயின் ரோடு, சென்னை 600087, விருகம்பாக்கம் கிராமம், மாம்பலம் தாலுக்கா, சென்னை மாவட்டத்தில் உள்ளது. அதன் எல்லைகள் : வடக்கில் 3வது மெயின் ரோடு, தெற்கில் மனை எண். 26, கிழக்கில் மனை எண்.42, மேற்கில் திருமதி. ஏ. சாந்திக்கு சொந்தமான மீதி நிலம். விஸ்தீரணம் : கிழக்கிலிருந்து மேற்காக வடக்குப் பக்கத்தில் : 40 அடி, கிழக்கிலிருந்து மேற்காக தெற்குப் பக்கத்தில்: 40 அடி, இந்த சொத்தானது விருகம்பாக்கம் சார் பதிவு மாவட்டம், தென் சென்னை பகிவ மாவட்டக்கில் உள்ளது.

சென்னை பதிவு மாவட்டத்தில் உள்ளது.

கோரிக்கை அறிவிப்புகளுக்கு இனங்கி, அதில் குறிப்பிடப்பட்டுள்ள கோரிக்கைத் தொகையை, இந்த வெளியீடு வெளியான நனிலிறிந்து 60 நாட்களுக்குள், பணம் செலுத்துப்படும் தேதி வரையிலான பொருந்தக்கூடிய வட்டி, சாமதமாக செலுத்துப் அபாரதம், பவுண் கட்டணங்கள் பற்றும் செலவுகள் போன்றவற்றுடன் செலுத்துமாறு கடன்தார்கள் அறிவுறுத்தப்படுகிறாள்கள். யு குரோ கேபிடல் லிமிடெட்டின் பானுவர்க்கும் வரையிலான கடனாள் என்பதையும், கடன்தார்கள் அறிவுறுத்தப்படுகிறாள்கள். யு குரோ கேபிடல் லிமிடெட்டின் பானுவர்க்கும் மானுவர்க்கும் வரையில் கடன் கார்கள் செலியில் லிமிடெட்டின் கடன்தாரால் அடமானம் வைக்கப்பட்டுள்ள அசையாக செலத்தின் பானுவர்க்கப்பட்ட செலத்துக்கள் என்பதையும் கடன்தாரால் அடமானம் வைக்கப்பட்டுள்ள அசையாக செலத்தின் பானுவர்க்கப்பட்ட செலத்துக்கள் என்பதையும் கடன்தாரால் அடமானம் செலியில் அடின் கீழ் உள்ள வித்களின் கிற்கைக்கில் நிலுவைத் தெகைகைய பெறுவதற்காக, சட்டம் மற்றும் அதன் தி உள்ள வித்களின் கிற்கைக்கைக்கில் நிலுவைத் தெகைகையை பெறுவதற்காக, சட்டம் மற்றும் அதன் தி உள்ள வித்களின் கிற்கைக்கையில் கிறுவைத்த தெகைகைய பெறுவதற்காக, சட்டம் மற்றும் அணை அல்லது மரின்றும் அடில் கறியில் கடிறும் காகும் செலியில் கடைக்கும் குறியில் கிறும் கடிறும் அல்லத் தில் செய்ய யு குரோ கேபிடல் லிமிடெட்டிற்கு உளினை மற்றும் அல்லது கில செய்ய யு குரோ கேபிடல் லிமிடெட்டத்தில் கடன்தான் கிற்பனைக்குப் பிறகு பு குரா கேபிடல் லிமிடெட்டிற்க கடன்தாரா செலுத்த கேண்டிய நிலுவைத் தெரைக்கையாடுக்கில் கடன் கடிறக்களையும் செருக்கைகளை நடித்த கேண்டியில் திலைக்கும் மற்றும் கடைக்கும் பிறகுக்களை நடிக்கம் கடிக்கம் கடிக்கம் கடிக்கம் மற்றும் கடைக்கும் மற்றும் கடிக்கம் மற்றும் கடைக்கும் மற்றும் கடிக்கம் கடுக்கம் அமைக்கம் விகிட்டால், நில கண்டிக்கம் கிறக்கள் கடிக்கம் கடிக்கம் மற்ற எல்ல கிறக்குக்குக்குக்குக்கின் மதிப்படிக்கைக்கும் கிறக்கம் கிறக்களையில் கிறக்கம் கிறக்கைக்கும் கடைக்கைக்கின் மதியில் கிறக்கம் கடிக்கம் கிறக்கம் கடிக்கம் கிறக்க அடியில் கிறக்குக்குக்குக்கள் கிறக்களையுல் இதுக்களை நப்படுக்குகளை நப்படுக்குதுக்களையில் கடைக்குக்கில் கடைக்கும் கண்களையில் கடைக்குக்கம் கடிக்கம் கடிக்கம் கடிக்கம் கடைக்குக்கள் கடைக்குக்கள் கட்டிக்கம் கடைக்கைக்குக்கள் கடிக்கம் கடிக்கம் கடிக்கம் கடிக்கின் கடிக்கில் கட்கின

BEFORE THE NATIONAL COMPANY LAW TRIBUNAL

CP(IB)/88(CHE)/2024

M/s. Gemscab Industries Limited Rep. by its Director Mr. Shashi Kant Gupta,

519 Laxmi Plaza, Laxmi Industrial Estate. New Link Road, Andheri West, Mumbai 400 053.

...Applicant/Operational Creditor

M/s. Svaryu Energy Limited, (Formerly known as Refex Energy Limited) Rep. by its Director and Authorised Signatory

Having Registered office at 11th Floor, Bascon Futura IT Park. 10/2, Venkat Narayana Road, T. Nagar, Chennai, Tamil Nadu 600 017.

C/o. Famous Working Company, FWC Reception, 1st Floor, Famous Studios, 20, Dr. E Moses Road, Mahalaxmi, Mumbai 400 011.

ஒருங்கிணைந்தது

.Respondent/Corporate Debtor **NOTICE** 

With reference to the above-mentioned matter, the Respondent Corporate Debtor is hereby informed that the aforementioned matter had come up before the Hon'ble National Company Law Tribunal, Chennal Bench on 15.07.2024, and the Hon'ble Presiding members were pleased to list the above matter on 09.09.2024 for your reply against the Application filed under Section 9 of Insolvency and Sankruptcy Code, 2016 by the Applicant/Operational Creditor

Whereas, the service of notice/copy of application could not be completed in the ordinary manner for the Respondent/Corporate Debtor and this substituted service has been ordered by the Hon'ble Tribunal. Hence, this notice through Paper Publication has been issued in one of the Tamil Local Daily Newspapers named Makkal Kural. And, the case has been posted on 09.09.2024. Please be present in person or through your counsel before the Hon'ble Tribunal on the said date.

Take notice that in case of default, the Application shall be heard and decided in your absence, in accordance with law.

M/s. Nathan and Associates

Counsel for Applicant/Operational Creditor

14.08.2024

அன்று

. |சாத்து 1 : சிறுதுண்டுகளும் அதன் பகுதிகளும் மற்றும் |லம் மற்றும் கட்டிடம். அம்மனூர் கிராமம், அரசுகோணம் வலூர் மாவட்டம்,விஸ்தீரணம் 167 சதுர மீட்டர் அல்லத அரக்கோணம் ரமில் நிலையம் அருகே, தமிழ்நாடு 631002 & மேலும்

அசையா சொத்தின் விவரம்

\_ ண்ட் நோட்டீஸ் தேதி . நிலுவைத் தொகை ரூ.

1.10.08.2024

<sub>ற</sub>ட்டு, மே. ரூபாய் இருபத்தெட்டு

லட்சத்து எண்பத்தைந் தாயிரத்து இருநூற்று

ஐம்பத்து மூன்று மட்டும்) மற்றும் 05.12.2023 முதல்

செலுத்த வேஎ

. (ரூபாய் ஐம்பத்திரண்டு

. 17.07.20.0 . 16.07.2019 அன்று

எழுபத்தோராயிரத்து ஐநூற்று இருபத்தாறு

17.07.2019 முதல் முழு

. பொருந்தக்கூடிய வட்டி

தவு எண்.95, பழைய எஸ்.எண். 41 திய எஸ்.எண். 41/5 C.S.I சர்ச் தெரு கடன் கணக்கு எண்: 603607510184072 கடன் தொகை

நலம் மற்றும் கட்டிடம், ஆம்மனுள் செர்மல், அரல்கையை, அரல்கையை, இரல்கையி, இரல்கி, ஆம்மனுர் பிடிய என். இரல்கி, அரல்கேனையி, இரல்கி, அரல்கேனையி, இரல்கி, அரல்கேனையி, அரல்கேனையி, அரல்கேனையி, அரல்கேனையி, அரல்கேனையி, அரல்கேனையி, அரல்கேனையி, இரைப்பட்டம், அரல்கேனையி, இரைப்பட்டம், அரல்கேனையி, இரைப்பட்டம், அரல்கேனையி, இருக்கும் பிடிக்கு பிடிய அரல்கி, அருக்கும் பிடிக்கு பிடிய அரல்கி, அருக்கும் பிடிய அரல்கி, அருக்கும் அருக்கும், பிடிய அருக்கும் அருக்கும், பிடிய அருக்கும், அருக்கேனையி, வேறுர் மக்கும், அருக்கேனையி, வேறுர் மக்கும், அருக்கேனையி, வேறுர் மக்கும், அருக்கேனையி, வேறுர் மக்கும், அருக்கும், அருக்கேனையி, வேறுர் மக்கும், அருக்கேனையி, வேறுர் மக்கும், அருக்கேனையி, வேறுர் மக்கும், அருக்கேனையி, வேறுர் மக்கும், அருக்கையி, வேறுர் மக்கும், அருக்கும், அருக்

முழு தொகையும் செலுத்து வேனுர் மாவட்டம், கிகில்தீரனால் 230 சதுர கீட்டர் அல்லது 2520 சதுர ஆடி நில அதன் எச்கே என். 11, 4து. அரக்கேணைம் சன் பதிவு மாவட்டம், அரக்கேணைம் சன் பதிவு மாவட்டம், அரக்கேணைம் இணை 1 பதிவு மாவட்டத்தில் உள்ளது. எல்லைகள் படக்கு "தேவகிக்கு சொத்தனை செருத்து கொற்றும் மகேல்வரிக்கு சொத்தனை செருத்து வேற்கு "தேவகிக்கு சொத்தனை சேருத்து வேற்கு நேர்க்கும்" கட்கும் பக்கத்தில் 17.2 மீட்டர் அல்லது 57 அடி தெற்குப் பக்கத்தில் 17.8 மீட்டர் அல்லது 57 அடி தெற்குப் பக்கத்தில் 17.8 மீட்டர் அல்லது 59 அடி தேற்குப் பக்கத்தில் 13.8 மீட்டர் அல்லது 59 அடி தேற்குப் பக்கத்தில் 13.4 மீட்டர் அல்லது 44 அடி விம்தீனைம் 230 சதுர மீட்டர் அல்லது 2520 சதுர அடி கில்மத்தின் 13.4 மீட்டர் அல்லது 40 அடி கேற்றிருப் மக்கத்தில் 13.4 மீட்டர் அல்லது 2520 சதுர அடி கில்மத்திறும் கட்டிய மீட்டர் அல்லது 2520 சதுர அடி கில்மத்திறும் கட்டிய மீட்டிய மீட்டர் அல்லது 2520 சதுர அடி கில்மத்திறும் கட்டிய மீட்டர் அல்லது 2520 சதுர அடி கில்மத்தில் 13.5 மீட்டர் அல்லது 2520 சதுர அடி கில்மத்திறும் கட்டிய மீட்டிய மீட்டிய மீட்டர் அல்லது 2520 சதுர அடி கில்மத்திற்கும் 13.5 மீட்டர் அல்லது 2520 சதுர அடி கில்மத்தில் 13.5 மீட்டர் அல்லது 2520 சதுர அடி கில்கிறும் கட்டிய மீட்டிய மீட்டிய மீட்டிய மீட்டிய மீட்டிய மீடிய மீட்டிய மீட்டிய மீட்டிய மீடிய மீட்டிய மீடிய மீடிய மீட்டிய மீடிய மீடிய மீடிய மீடிய மீட்டிய மீடிய மீடிய மீட்டிய மீடிய மீட்டிய மீடிய ம

அடி நிலம் மற்றும் கட்டிடம். அடமானதாரர் பெயர்: திரு. ராஜன் S. திரு. வி. சுரேத்திர குமார், த பெ. திரு. வா தேவன் முகவரி: என்.7/354, பின் கோமில் தெரு, காந்தி தகர், மேடவாக்கம், 600100 & கிறு துண்டுகளும் அதன் பகுதிகளும் மொத்த நிலம் 320807 எதா அடி நிலத்தில் பிகிவுபடாத பங்கு நிலம் 318 எதா அடி எவே என்னன்.2991,4 298(3 பகுதி), 298(7 பகுதி), 299(3 பகுதி), 299(1, 298(6, 298(18 பகுதி), 298(18 பகுதி), 265(18 பகுதி), 298(1 பகுதி),

பகுது, 2676 பகுதி, 2671 பகுதி, 2671 பகுதி, 2671 பகுதி, 262(2, 264, 360)2 (பகுதி), 301/5 (பகுதி, 260/481, 262(1, 277, 238, 260)4M மற்றம் 260/482, 263/2A & 263/2B. இத்த செத்தகளது பெரும்பாக்கம் கிராமம், சேழிங்கதல்லுர் தாலுக்கா, கசஞ்சிபுரம் மாவட்டம், யூனிட் என்னாம்202, 2வது தளத்தில் 631 சதுர அடி. 600100 & திருமதி. எஸ். ஜெயலட்கமி, க/பெ. திரு. கரேத்திர குமார் இருவாது முகவரி: எண்.87, வி.ப பிள்ளை தெரு, திருவல்லிக்கே சென்னை, தமிழ்நாடு 600005 . பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. அர்பன்ட்ரீ ஆக்சிஜன் றற்றும் நிலத்தின் எல்லைகள் : வடக்கு: சாவே 258,262/3, டன் கணக்கு எண்: HOU/CHE/ 317/369222 )/3A, 260/2, 261, 265/1A1A, 265/1A1B, 265/1A1B. 265/1A3B, 265/5, 301/1A1B1, 301/1A1B2, #IImme), 300,

அனுமதிக்கப்பட்ட கடன் தொகை ஐந்நூற்று பதினேழு மட்டும்)

285/18.82, 285/5, 301/18.115, 301/18.115, 48600, 302 2995, கிழந்த : எல்கே எண்.2002, 289(2, 301/6, எட்டே என்.288, 286, 380/1, மேற்கு : எட்டே எண்.258, 286, 380. இத்த செத்தனது (28000)பூர் எள். பதிவு மன்.படம் நிறும் சென்னை புதிவு மன்.ட்டத்தில் உள்ளது. அடமானதார் பெயர் : திரு. வி. சுரேத்திர சூமார் திரு. ராஜசேகர் பிள்ளை.கே அ**யிட்டம் எண்**.1 : சிறு துண்டுகளும் அதன் பகுதிகளும் மனை எண்.4A, விஸ்தீரணம் 750 சதுர அடி, தர்ஷன் 14 தவின் ஜெயராம் கார்டன், ரிவர் வியூ சாலை, சென்னை, தமிழ்நாடு. மேலும்: திரு. ராஜசேகர் பின்ளைகே, மனை எண்.4A, தர்ஷன் காயத்ரி, காயத்ரி, சிறுசேரி, சென்னை, பழைய ச.எண்.37/2b, புதிய ச.எண்.37/2a, சிறுசேரி கிராமம், திருப்போரூர் தாலுகா,

சிறுசேரி கிராமம். கிருப்போசுர் தாலுக்கா, காஞ்சிபுரம் மாவட்டம், சென்னை, தமிழ்நாடு 600130. மனை எண்.5A, தர்ஷன் காயத்ரி, சிறுசேரி கிராமம், திருப்போரூர் ச்றுசேர் கிராமம், திருப்போரூர் தாலுக்கா, காஞ்சிபுரம் மாவட்டம், சென்னை, தமிழ்நாடு 600130. 8 திருக்தி தோபனா ஜே மேலும்: 14 நவின் ஜெயராம் கார்ட ரிவர் விழு சலை, சென்னை, தமிழ்நாடு 600130. கடன் கணக்கு எண். கடன் கணக்கு எண்: HOU/OMR/0618/543948 கடன் தொகை: ரூ. 1,16,00,000/-(ரூபாய் ஒரு கோடியே பதினாறு

களன்37/2a, சிறுசேரி கிராமம், திருப்போரர் சனுற்கா, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளது நிலத்தின் எல்லைகள் : வடக்கு பூங்கா, தெற்கு : கடை மனை சன்ன37/2a, கிறக்கு மனை என்4.0, எஸ் என்37/2a, மேற்கு 30 அடி சாலை பின்தீரணம் : கிழக்கிலிருத்து மேற்காக பெக்குப் பக்கத்தில் : 24 அடி, வடக்கிலிருந்து மேற்காக தெற்குப் பக்கத்தில் : 24 அடி, வடக்கிலிருந்து தெறிகே கிழக்குப் பக்கத்தில் : 31 அடி, வடக்கிலிருந்து தெறிகே கிழக்குப் பக்கத்தில் : 31.3 அடி, வடக்கிலிருந்து தெறிகே கிழக்குப் பக்கத்தில் : 31.3 அடி, வடக்கிலிருந்து தெறிகே கிழக்குப் பக்கத்தில் : 31.3 அடி, வடக்கிலிருந்து தெறிகே மேற்குப் பக்கத்தில் : 31.3 அடி, வடக்கிலிருந்து தெறிகே மேற்குப் பக்கத்தில் : 31.3 அடி, வடக்கிலிருந்து தெறிகே கிழக்கும் 4. 16.07.2019 அன்று செலுத்த வேண்டிய நிலுவை தொகை ரு.1.25,71,526.84/— (ரூபாய் ஒரு கோடியே இருபத்தைந்து லட்சத்து ப்பு சது அடித்தத் அடுக்கிய மற்றும் காத்திபுரம் பதிவு மாவட்டத்தில் உள்ளது அபிட்டம் என். 2: சிறு துண்டுகளும் அதன் பகுதிகளும், மனை என்.5A, விஸ்தீரணம் 721 சதுர அடி, தர்ஷன் காயத்சி, சிறுகேசி சென்னை, மழைய சுலன்.37/2b, புதிய சுன்.37/2a, சிறுகேசி கிராமம், திருப்போரூர் தாலுகா, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளது. நிலத்தின் எல்லைகள் : வடக்கு: பூங்கா, தெற்கு உள்ளது. நிலத்தின் எல்லைகள் : வடக்கு பூங்கா. தெற்கு : கடை மனை என்பி77(2), கிழக்கு மணை என்பி7(2), கிழக்கு மனை என்பி7(2), கிழக்கு மனை என்பி7(2), கிழக்கு மனை என்பி7(2), கிழக்கிலிருந்து மேற்காக வடக்குப் பக்கத்தில்: 23 அடி, கிழக்கிலிருந்து மேற்காக வடக்குப் பக்கத்தில்: 23 அடி, கிழக்கிலிருந்து மேற்காக வடக்குப் பக்கத்தில்: 314 அடி வடக்கிலிருந்து தெறிக் கிழக்குப் பக்கத்தில்: 314 அடி வடக்கிலிருந்து தெறிக் மேற்குப் பக்கத்தில்: 314 அடி விக்கலா என்கி. கட்பப்பட்ட பகுதி 1646 கறர அடி நிந்த செர்த்தானது திகுப்போஞர் எர் பதிவு அலுவலகம் மற்றும் காகுகியும் பதிவு மடைட்டத்தில் உள்ளது.

தனியானது

பதிவு அலுவலகம் : ''கோத்தாரி பில்டிங்ஸ்'', 114, மகாத்மா காந்தி சாலை, நுங்கம்பாக்கம்,

30 ஜூன் 2024ல் முடிந்த காலாண்டுக்கான தணிக்கையாகாத தனியான மற்றும் ஒருங்கிணைந்த நிதிநிலை முடிவுகளின் சுருக்கம்

	வ. எண்.	ជាលាក្រង់គនា	30.06.2024 முடிந்த 3 மாதங்கள் தணிக்கை செய்யாதது	31.03.204 முடிந்த 12 மாதங்கள் தணிக்கை செய்தது	30.06.2023 முடிந்த முந்தைய 3 மாதங்கள் தணிக்கை செய்யாதது	30.06.2024 முடிந்த 3 மாதங்கள் தணிக்கை செய்யாதது	31.03.204 முடிந்த 12 மாதங்கள் தணிக்கை செய்தது	30.06.2023 முடிந்த முந்தைய 3 மாதங்கள் தணிக்கை செய்யாதது
Ш	1	செயல்பாடுகள் மூலம் மொத்த வருவாய்	1344.40	1363.52	195.35	1344.40	1363.52	195.35
	2	காலத்திற்கான நிகர லாபம் /(நஷ்டம்) (வரி, விலக்கு மற்றும்/அல்லது அசாதாரண அயிட்டங்களுக்கு முன்)	27.45	4032.11	(442.95)	27.42	4032.45	(442.92)
	3	வரிக்கு முன் காலத்திற்கான நிகர லாபம் /(நஷ்டம்) (விலக்கு மற்றும்/அல்லது அசாதாரண அயிட்டங்களுக்கு பின்)	27.45	4032.11	(442.95)	27.42	4032.45	(442.92)
	4	காலத்திற்கான நிகர லாபம் /(நஷ்டம்) (வரிக்கு பின், விலக்கு மற்றும்/அல்லது அசாதாரண அயிட்டங்களுக்கு பின்)	27.45	3168.98	(442.95)	27.42	3169.31	(442.92)
	5	காலத்திற்கான மொத்த பரிபூரண வருமானம் (காலத்திற்கான லாபம்/(நஷ்டம்) (வரிக்கு பின்) மற்றும் இதர பரிபூரண வருமானத்தை (வரிக்கு பின்) உள்ளடக்கியது)	27.45	3278.94	(442.95)	27.42	3279.27	(442.92)
l	6	செலுத்தப்பட்ட சமபங்கு மூலதனம் (முகமதிப்பு பங்கு ஒவ்வொன்றும் ரூ.5/–)	624.19	624.19	624.19	624.19	624.19	624.19
	7	ஒரு பங்கு சம்பாத்தியம் (ஒவ்வொன்றும் முகமதிப்பு ரூ.5/–) (தொடர் மற்றும் திறுத்தப்பட்ட செயல்பாடுகள்)	0.22	26.27	(3.55)	0.22	26.27	(2.55)
П		அடிப்படை	0.22	26.27	(3.55)	0.22	26.27	(3.55)
П	8	டைலூடட்	0.22	26.27	(3.55)	0.22	26.27	(3.55)

110.668

4.44

4.44

0.98

குறிப்பு 1. SEBI (பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளியீடு தேவைகள்) விதிகள் 2015, விதி 33ன் கீழ் ஸ்டாக் எக்சேஞ்சுகளில் scot (பட்டியல் கட்டுப்பாடுகள் 10 ஜூன் 2024—ல் முடிந்த காலாண்டுகள் 2015, வது 353ன் ஆர் ஸட்டாக எக்கஞ்சுகளால் நாக்கல் செய்யப்பட்டுள்ள 30 ஜூன் 2024—ல் முடிந்த காலாண்டுக்கான தனிக்கலை செய்யப்படாத தனியான மற்றும் ஒருங்கிணைந்த நிதிநிலை முடிவுகள் அறிக்கையின் விரிவான வடிவத்தின் சுருக்கமாக மேற்கண்டவை உள்ளது. தணிக்கை செய்யப்படாத தனியான மற்றும் ஒருங்கிணைந்த நிதிநிலை முடிவுகளின் முழுமையான வடிவும் ஸ்டாக் எக்கேஞ் இணையதளம் www.bseindia.com மற்றும் நிறுவனத்தின் இணையதளம் www.kotharis.in—ல் உள்ளது. மேற்கண்ட நிதிநிலை முடிவுகள் கம்பெனியின் தணிக்கை குழுவால் பரிச்லனை செய்யப்பட்டு ஆகஸ்ட் 14, 2024 அன்று நடைபெற்ற கூட்டத்தில் இயக்குனாகள் குழுவால் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

் குழுவின் ஆணைப்படி கோத்தாரி இண்டஸ்ட்ரியல் கார்ப்பரேஷன் லிமிடெட்டிற்கா ரபீக் அகம

ஜிடபிள்யுஎல் வெளியிடப்பட்ட புராபர்டீஸ் லிமிடெட்டின் 99வது வருடாந்திர

பொதுக்கூட்ட அரிவிப்ப விளம்பரத்தில் வெளியீட்டாளர்களால் சில மனித பத்திரிக்கையில் தவறோடு, தவறான விளம்பரம் வெளியானது. இன்று, அதாவது 15.08.2024 வெளியான திருத்தம் செய்யப்பட்ட விளம்பாக்கைப் பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

திருத்தம்

IN THE COURT OF I ADDITIONAL DISTRICT JUDGE AT POONAMALLEE I.A.No.1 of 2021

O.S.No.67 of 2018 Mrs.Shanthi @ Gracy, W/o.Arthur, ...Petitioner/Plaintiff Vs. K. Indira & 8 others,

Respondents / Defendants

R-8.R.Rajendran R-9.R.Rajeshwari D/o.Rajendran No.349, Jothi Nagar, Paraniputhur Mangadu. Chennai – 600 122.
Please take notice that the

above application is filed by the above Petitioner / Plaintiff against you, wherein the Hon'ble Judge has ordered notice to you by way paper publication returnable by 30.08.2024. Therefore Therefore you are hereby summoned to appear before the said court on 30.08.2024 at 10.30 a.m., failing which the said matter will be decided in your appearance.

Counsel for Petitioner/Plaintiff

M. Venkatesan.

அங்கீகரிக்கப்பட்ட அதிகார் கோடக் மஹி ந்திரா பேங்க் லிமிடெப்

படம் : சென்னை 600 034 தலைவர் & இயக்குனர் DIN: 00106279

மேற்கொண்டு வருகிறார்கள். இதன் YUNIK MANAGING ADVISORS LIMITED [Formerly known as Essar Securities Limited] Registered Office: 56, New No.77, C. P. Ramaswamy Road, Abhiramapuram, Chennai - 600 018. Email Id: yunikmanaging123@gmail.com • CIN: L65990TN2005PLC071791 EXTRACT OF UNAUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER ENDED JUNE 30, 2024

Quarter ended Year ended 30.06.2024 31.03.2024 30.06.2023 31.03.2024 **Un-Audited** Audited Total Income 5.02 5.02 Net Profit / (Loss) for the year (before Tax, Exceptional items) (3.43)(5.95)(8.04)(32.64)Net Profit / (Loss) for the year before tax (after Exceptional items) (3.43)(5.95)(8.04)(32.64)Net Profit / (Loss) for the year after tax (after Exceptional items) (3.43)(5.95)(8.04)(32.64)Total Comprehensive income for the period [comprising (3.43)(5.95)(8.04)(32.64)profit/(loss) for the year and other comprehensive income] Paid up Equity Share Capital (Face Value: ₹ 10 per share) 1,428,78 1,428.78 Other Equity (excluding revaluation reserves) (1.384.48)

### (\*Not Annualised)

Date: August 14, 2024

Shriram

Earnings Per Share (Basic) (₹)\*

Earnings Per Share (Diluted) (₹)\*

(i) The above results have been reviewed by the Audit Committee and approved by the Board of Directors at their meeting held on

14th August 2024. (ii) The above is an extract of the detailed format of Annual Financial Results filed with the Stock Exchanges under Regulation 33 of the SFRI (Listing and Other Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Annual Financial Results are available on the websites of the Stock Exchange, bseindia.com and the company's website, https://www.essar.com/compliance/investors/yunik-

(0.060)

(0.228)

(0.228)

(0.042)

(0.042)

For and on behalf of the Board of Directors Priyanka Oka

1.02

For and behalf of the Board of Directors of Shriram Properties Limited

SHRIRAM PROPERTIES LIMITED Corporate Identity Number (CIN): L72200TN2000PLC044560

Registered Office: Lakshmi Leela Rite Choice Chamber New No. 9, Bazullah Road, T Nagar, Chennai - 600017 Corporate Office: Shriram House No. 31, 2nd Main Road, T. Chowdaiah Road, Sadashivanagar, Bengaluru - 560080 Telephone +91-80-40229999 | Fax +91-80-41236222 | Email ID: cs.spl@shriramproperties.com Website: www.shriramproperties.com

Extract of Consolidated Financial Results for the quarter ended 30 June 2024

(0.024)

(Rs.in Lakhs QUARTER ENDED YEAR ENDED SI. 30 June 31 March 31 March 30 June **Particulars** [Unaudited] [Audited] 1 Total income 21.090 35.837 15,717 98.735 2 Net Profit before tax 2,437 2,734 1,234 7.634 3 Net Profit after tax 1,746 2,012 1,662 7.538 1.652 7,538 4 Total comprehensive Income/(loss) for the period 1,747 2,033 5 Total comprehensive income/(loss) attributable to: Owners of the Holding Company 1.745 2.038 1.652 7.543 Equity Share capital (Face value of Rs.10 each) 17,035 17,033 17,002 17,033

Diluted (Rs.)

Basic (Rs.)

Notes

Reserves (Other Equity excluding Revaluation Reserves)

8 Earnings/(Loss) per share (of Rs.10 each)

1) Brief of Standalone Financial Results for the quarter ended 30 June 2024 is as follows:	ows:			
		YEAR ENDED		
Particulars	2024 2024 2023		31 March 2024 [Audited]	
Total income	2,000	10,780	4,966	29,557
Profit before impairment, exceptional items and taxes	(3,251)	6,566	428	11,463
Impairment/write-off	5	259	-	356

Net profit/(loss) after tax (2.421)5.678 9.633 2) The above is an extract of the detailed format of quarterly financial results filed with the Stock exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the quarterly financial results are available on the website of the Stock exchange(s) viz. www.bseindia.com, www.nseindia.com and the same is also available on Company's website viz.

Murali M

DIN: 00030096

**Chairman & Managing Director** 

Bengaluru

14 August 2024

ஈஸ்ட்கோஸ்ட் ஸ்டீல் லிமிடெட் CIN No. L27109PY1982PLC000199

	CIN No. L27109PY1982P									
L	பதிவு அலுவலகம்: பிளாட் எண்.A-123, ராயல் டென் அபா				பதெரு,					
	பழனிராஜா உடையார் நகர், லாஸ்பேட்டை									
	l: 022-40750100   Fax: 022-22044801   E-mail: esl@eastcoast									
	30 ஜூன், 2024ல் முடிந்த காலாண்டுக்கான தணிக்கை செய்யப்ப	டாத நிதிநின								
	(ரூ. லட்சத்தில், வேறு இல்லாதபட்சத்தில்)									
வ. எண்	की वा ए संख्ये तं		முடிந்த காலாண்டு 31 மார்ச், 2024	முடிந்த காலாண்டு 30 ஜூன், 2023	<b>முடிந்த</b> ஆண்டு 31 மார்ச், 2024					
		தணிக்கை செய்யாதது	தணிக்கை செய்தது	தணிக்கை செய்யாதது	தணிக்கை செய்தது					
1	மொத்த வருமானம் (நிகரம்)	1,026.59	1,212.94	33.49	2,147.99					
2	காலத்திற்கான நிகர லாபம்/ (நஷ்டம்) (வரி மற்றும் விலக்கு அயிட்டங்களுக்கு முன்)	26.55	7.25	(27.08)	(2.68)					
3	காலத்திற்கான நிகர லாபம்/(நஷ்டம்) (வரிக்கு முன் மற்றும் விலக்கு அயிட்டங்களுக்கு பின்)	26.55	7.25	(27.08)	(2.68)					
4	காலத்திற்கான நிகர லாபம்/(நஷ்டம்) (வரி மற்றும் விலக்கு அயிட்டங்களுக்கு பின்)	22.33	4.57	(20.26)	(2.94)					
5	காலத்திற்கான மொத்த விரிவான வருமானம் (வரிக்கு பின் காலத்திற்கான லாபம்/ (தஷ்டம்) மற்றும் வரிக்கு பின் இதர விரிவான வருமானம்)	22.33	3.59	(20.26)	(3.92)					
6	செலுத்தப்பட்ட சமபங்கு மூலதனம் (ஒரு பங்கின் முக மதிப்பு ரூ. 10)	539.65	539.65	539.65	539.65					
7	இதர சமம் (கடந்த தணிக்கை செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையின்படி)	பொருந்தாது	பொருந்தாது	பொருந்தாது	1,398.53					
8	பங்கு ஒன்றுக்கான சம்பாத்தியம் (இபிஎஸ்) ஒன்றின் முகமதிப்பு ரூ. 10/— (வருடாந்திரமல்ல)									
	i) அடிப்படை இபிஎஸ்	0.40	0.07	(0.39)	(0.05)					
O · ·	ii) டைலூட்டட் இபிஎஸ்	0.40	0.07	(0.39)	(0.05)					

பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கு நடைமுறைகள் மற்றும் கோட்பாடுகள் மற்றும் கம்பெனிகள் சட்டம் 2013, பிரிவு 133ன் கீழ் பரிந்துரைக்கப்பட்ட கம்பெனிகள் (இந்திய கணக்கியல் தரநிலைகள்) விதிகள் 2015ன்படி (இந்த் ஏஎஸ்) இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. SEBI (பட்டியல் மற்றும் இகா வெளியீடு கேவைகள்) விகிகள் 2015. விகி 33ன் கீம் ஸ்டாக் எக்சேஞ்சில் காக்கல்

செய்யப்பட்ட காலாண்டுக்கான நிதிநிலை முடிவுகளின் விரிவான வடிவத்தின் சுருக்கமாக மேற்கண்டவை உள்ளது. காலாண்டுக்கான நிதிநிலை முடிவுகளின் முழுமையான வடிவம் ஸ்டாக் எக்சேஞ்சின் இணையதளம் www.bseindia.com, மற்றும் கம்பெனியின் இணையதளம் www.eastcoaststeel.comல் உள்ளது. மேற்கண்ட முடிவுகள் சட்ட தணிக்கையாளர்களால் பரிசீலனை செய்யப்பட்டு பரிந்துரைக்கப்பட்டு 14 ஆகஸ்ட் 2024 அன்று நடைபெற்ற இயக்குநர் குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இடம்: மும்பை -தேதி: 14 ஆகஸ்ட், 2024

ஈஸ்ட் கோஸ்ட் ஸ்டீல் லிமிடெட்டுக்கா

## Routine lab tests not reliable for long COVID diagnosis

A National Institutes of Health (NIH)-supported study has found that routine lab tests may not be useful in making a long COVID diagnosis for people who have symptoms of the condition. The study highlights how challenging it can be to identify and diagnose a novel illness such as long COVID.

"Our challenge is to discover biomarkers that can help us quickly and accurately diagnose long COVID to ensure people struggling with this disease receive the most appropriate care as soon as possible," said David Goff, MD, PhD, director for the Division of Cardiovascular Sciences at the NIH's National Heart, Lung, and Blood Institute. "Long COVID symptoms can prevent someone from returning to work or school, and may even make everyday tasks a burden, so the ability for rapid diagnosis is key."

Long COVID encompasses a wide spectrum of symptoms and health conditions that persist for months or years after infection from SARS-CoV-2, the virus that causes COVID-19. No validated clinical biomarkers of long COVID have been found to date, so diagnosing the condition currently requires gathering a detailed medical history and having patients take a physical exam to understand their symptoms, as well as getting laboratory work to rule out other causes.

The researchers conducted the study to determine whether a SARS-CoV-2 infection led to changes in biomarkers, such as platelet counts or protein in the urine, in individuals with a prior SARS-CoV-2 infection, compared to those without prior infection.

More than 10,000 adults -- part of the RECOVER Adult Cohort -- were recruited at 83 enrolling sites across the U.S. between October 2021 and October 2023. The cohort is demographically diverse, and participants came from a range of geographic locations. Among the 8,746 who had a prior SARS-CoV-2 infection, many had different variants, while 1,348 had never been infected

The RECOVER Adult Cohort includes both individuals with and without prior SARS-CoV-2 infection and individuals with Medical Campus, Aurora.

and without long COVID. Nearly 19% of the study population were identified as having long COVID. Study participants completed a baseline set

> standard laboratory blood and urine tests. Participants were then followed throughout the two-year study period, taking surveys every three months and lab tests at six-, 12-, 24-, 36-, and 48-month intervals. The lab tests included a complete blood count panel, metabolic panel, hemoglobin A1c (HbA1c), urinalysis, and urine albumin to creatinine ratio (uACR), among others.

of surveys, a physical examination, and 25

According to the researchers, the lab tests detected markedly few differences in biomarkers between those with prior infection and those without. However, the team did find that

prior infection was associated with modest increases in HbA1c, a measure of average blood sugar levels over two to three months, though those increases disappeared after researchers excluded people with pre-existing diabetes.

The researchers also noted slightly elevated increases in uACR, a measure of low kidney function, in participants with previous infection, but those were only seen in a minority of people in that group and may have resulted from severity of the initial infection.

In a secondary analysis, the researchers looked solely at the individuals in the infected group to determine the differences between those who developed long COVID versus those who did not. They used a previously described long COVID index, which identified 12 symptoms that best identified people with long COVID. Among participants with prior infection, the study found no meaningful differences in lab test results between the

"Future work will use RECOVER's biobank of cohort samples such as blood and spinal fluid, to develop more novel laboratorybased tests that help us better understand the pathophysiology of long COVID," said Kristine Erlandson, M.D., professor of medicine-infectious disease at the University of Colorado Anschutz

## **Impact of Physical Activity** on Children's Mental Health

a significant role in child development that transcends physical well-being and also affects mental health. Sustained exercise benefits children's mental health in many ways and provides a safe and efficient method of improving moods, lessening anxiety, and improving cognition.

Emotional Well-being

Physical activity produces endorphins, classified as "feel-good hormones" since they lead to a good mood. These chemicals work as natural antidepressants which aid in the reduction of stress and anxiety. Running, playing sports, or even dancing can positively influence the mood and emotional status of children who manage to engage in such activities frequently.

Reducing the Risk of Mental Health Issues

Physical Activity offers unique trajectories for reducing stress in children. Due to the structured and repetitive movements incorporated in most activities such as

exercises can be quite soothing. This can be advantageous, especially for young people going through academic strain and social issues as it helps manage the normal

crucial for brain health and with numerous studies confirming its positive impact on concentration, memory, and classroom behaviour. It positively impacts the brain and increases blood circulation to the brain thus providing vital nutrients to the brain cells and also encouraging the development of new solving skills, higher creativity and skills, and academic performance.

and Interpersonal Relationships

Physical activities are mostly accompanied by joint efforts, be it a team sport, playground games, involves different people. Chennai

swimming or cycling, the These interactions enrich the child's social growth as they learn about interacting with other kids. For example in group projects, ways of communicating, and the ability to feel for others. Group participation can Cognitive Development also influence feelings of Physical activity is acceptance and inclusion, which are fundamental academic performance, aspects concerning the growth of the individual's emotional health.

Conclusion

As a contributive mechanism, physical activity forms the basis of a healthier childhood and supports the child's mental health, including his emotional health, cognitive skills, and social competence. It neural pathways. This can also acts as a protective lead to better problem- factor in preventing mental ill-health. Furthermore, physical improvements in overall activity also prepares children to be mentally Social Skills and emotionally fit to face future challenges.

Dr. Palpandi, Clinical Lead & Senior **Consultant Pediatrics** Critical Care, Apollo Cradle & Children's or any activity that Hospital, Karapakkam,

## App to stop scrolling negative news

doom-scrolling, or spending media and want to stop? more time than you should Well, there's now an app consuming negative news for that.

Do you find yourself on the internet and social

### Kotak Mahindra Bank Limited istered Office: 27BKC, C-27, G-Block, Bandra Kurla Complex, Bandra ( E ), Mu nch Office: #185, 2nd Floor, Mount Road, Anna Salai, Chennai 600 006

2002 (54 Of 2002) And In Exercise Of Powers Conferred Under Section 13(12) Read With Rule Security Interest (Enforcement) Rules 2002 Issued Demand Notices To The Borrowers A Of The Security Interest (Enforcement) Rules 2002 Issued Demand Notices To The Borrowers As Detailed Hereunder, Calling Upon The Respective Borrowers To Repay The Amount Mentioned In The Said Notices With All Costs, Charges And Expenses Till Actual Date Of Payment Within 60 Days From The Date Of Receipt Of The Same. The Said Borrower(S)/ Co Borrower(S) Having Failed To Repay The Amount, Notice Is Hereby Given To The Borrowers/ Co Borrowers And The Public In General That The Undersigned Has Taken Possession Of The Property Described Hereunder In Exercise Of Powers Conferred On Him Under Section 13(4) Of The Said Act R/W Rule 8 Of The Said Rules On The Dates Mentioned Along-With. The Borrowers In Particular And Public In General Are Hereby Cautioned Not To Deal With The Properties And Any Dealings With The Properties Will Be Subject To The Charge Of Kotak Mahindra Bank Ltd. For The Amount The Properties Will Be Subject To The Charge Of Kotak Mahindra Bank Ltd., For The Åmoun Specified Therein With Future Interest, Costs And Charges From The Respective Dates. The Borrowers Attention Is Invited To Provisions Of Sub Section (8) Of Section 13 Of The Act, In Respect Of Time Available To Redeem The Secured Assets. Details Of The Borrowers, Scheduler operty. Outstanding Dues. Demand Notices Sent Under Section 13(2) And Amounts Claim There Under, Date Of Possession Is Given Herein Belov

## Mr. Rajan S S/O Mr. Sundaram At: Property 1: All That Piece And 1, 10.08.2024 M/S Karthick Sound Services Parcel Of The Land And Building 2. Symbolic Possessio

M/S Karthick Sound Services | Parcel Of The Land And Building | 2. Symbolic Possession Through Its Proprietor C/O No. 38/61 Situated At Ammanoor Village, 3. 04.12.2023 | 3.04.12.2023 | 3.04.12.2023 | 3.04.12.2023 | 3.04.12.2023 | 4. Rs. 28.85,253 /- Rs. Rajan S S/O Mr. Sundaram & Ammanor Sundaram & Garlo Chand Comprised In Old (Rupees Twenty Eight Mrs. Devagi Sundaram W/O Mr. Sundaram & Both At: No.2/37 Church Street Andarasan Petata, Ammanur Arakonam, Railway Station Ammanur Arakonam, Railway Station Ammanur Arakonam, Tamil Nadu- 631002 | Ammanur Arakonam, Tamil Nadu- 631002 | Ammanur Village, S.No. 41 New S.No. 41/5 C.S.I Street, North By: Property Belongs 105.12.2024 until payment Church Street Ammanour Village, To Devaki, South By: Commonlin full.

Arakonam Tamil Nadu-631002.
Loan Account Number:
630367510184072
Loan Amount: Rs. 17,00,000/
(Rupees Seventeen Lakh Only).

Cannel Measuring: On The Northern Side: 17.2 Meter Or 58 Feet, On The Southern Side: 17.6 Meter Or 58 Feet, On The Southern Side: 19.6 Meter Or 32 Feet On The Western Side: 9.6 Meter Or 32 Feet On The Western Side: 9.6 Meter Or 32 Feet On The Western Side: 9.6 Meter Or 32 Feet Admeasuring: 230 Sq.Mtr Or 2520 Sq.Ft Cand And Building. Property No. 2: All That Piece And Parcel Of St. Property No. 2: All That Piece And Parcel Of St. Property No. 2: All That Piece And Parcel Of St. Property No. 2: All That Piece And Parcel Of St. Property No. 2: All That Piece And Parcel Of St. Property No. 2: All That Piece And Parcel Of St. Property No. 2: All That Piece And Parcel Of St. Property No. 2: All That Piece And Parcel Of St. Property No. 2: All That Piece And Parcel Of St. Property No. 2: All That Piece And Parcel Of St. Property No. 2: All That Piece And Parcel Of St. Property No. 2: All That Piece And Parcel Of St. Property No. 2: All That Piece And Parcel Of St. Property No. 2: All That Piece And Parcel Of St. Property No. 2: All That Piece And Parcel Of St. Property No. 2: All That Piece And Parcel Of St. Property No. 2: All That Piece And Parcel Of St. Property No. 2: All That Piece And Parcel Of St. Property No. 2: All That Piece And Parcel Of St. Property No. 2: All That Piece And Parcel Of St. Property No. 2: All That Piece And Parcel Of St. Property No. 2: All That Piece And Parcel Of St. Property No. 2: All That Piece And Parcel Of St. Property No. 2: All That Piece And Parcel Of St. Property No. 2: All That Piece And Parcel Of St. Property No. 2: All That Piece And Parcel Of St. Property No. 2: All That Piece And Parcel Of St. Property No. 2: All That Piece And Parcel Of St. Property No. 2: All That Piece And Parcel Of St. Property No. 2: All That Piece And Parcel Of St. Property No. 2: All That Piece And Parcel Of St. Property No. 2: All That Piece And Parcel Of St. Property No. 2: All

Tand And Building Situated At Ammanoor Village, Arakkonam Tk, Vellore District, Admeasuring 23 Sq.Mtr Or 2520 Sq.Ft Of Land Comprised In Old Survey No. 41, New Survey No. 414, Within The Sut Registration District Of Arakkonam Joint 1 Registration District Of Arakkonam. Bounadries: North By Property Belongs To Devaki, South By: Common Cannel, East By: Property Belongs To Dayalan An Maheshwari, West By: Property Belongs To Devaki. Measuring: On The Northern Side: 18.8 Meter C 55 Feet, On The Southern Side: 17.2 Meter Or 57 Feet, On The Eastern Side: 13.8 Meter Or 46 Feet, O The Western Side: 13.4 Meter Or 44 Feet Admeasuring 230 Sq.Mtr Or 2520 Sq.Ft Of Land And Building Name Of The Mortgagor Mr. Rajain S Name Of The Mortgagor: Mr. Rajan S

Mr. V. Surendra Kumar S/o Mr. A All that piece and parcel of an 1 13.08.2024

Mr. V. Surendra Kumar S/o Mr. A All that piece and parcer of all 11.3.vo..zvc. Vasudevan At: No.7/354, Pillalyar undivided share of 318 Sq. Ft. out 2. Symbolic Possession Koil Street, Gandhi Nagar, of the land measuring 320807 3.03.04.2024 Medavakkamm, Chennai- 600100. 8 sq.ft, comprised in S.Nos.296/4, 4. Rs.52,03,433 Medavarkamm, Chennal- 60010U & sq.ft., comprised in S.Nos.296/4, | 4. Rs. 5.2, 0.3, 4.3.3/Mrs. S. Jayalakshmi W/o
Mr. Surendra Kumar & Mr. V.
[opart], 299/1, 296/6, 296/8A] Three Thousand Four
Asudevan Both At: No.87, V.R. Pillal
Street, Triplicane, Chennai, Tamil
Nadu – 600005 Loan Account
1260/4B1, 262/1, 297, 298, 128.06, 2024 with
Number: HOU/CHE/0317/369222
1260/4B1, 262/1, 297, 298, 128.06, 2024 with Number: HOU/CHE/0317/369222

Loan Amount: Rs. 26,78,517/(Rupees Twenty Six Lakh Seventy
Eight Thousand Five Hundred
Seventeen Only).

Converted to the conver

built up area measuring 631 Sq.Ft., Mist, Urbantree Oxygen and the land bounded on the North by survey no . 258,262/3, 260/3A, 260/2, 261,265/1A1A,265/1A1B,265/1A1B,265/1A3B,265/5 Sou by; Survey No. 301/1A1B1, 301/1A1B2, Road, 300, 299/5, East by; Survey No.260/2, 261, 265/1A1 265/2, 296/2,301/6 Survey No.258, 256, 360/1, West by: Survey No. 258, 256/, 360/1, 263/1, 262 Within the Sub-Registration District of Selaiyur and Registration District of Chennai South. Name of the Mortgagor: Mr. V. Surendra Kumar

Mr.Rajasekar Pillai.K. It4 Navins | TEM.NO.1. All That Piece And | 1.13.08.2024 |
Jayaram Garden, River View Road, | Parcel Of The Plot No.4A, Measuring | 2. Physical Chennai, Tamil Nadu. Also at: Mr. 750 Square Feet Situated In | Rajasekar Pillai.K., Plot No.4A, Darshan Gayathri, Siruseri Village, Chennai, Comprised In Old Tiruporur Taluk, Kancheepuram | S.No.37/2b, New S.No.37/2a, Of | Rs 1.25,71,526.84 /- District, Chennai, Tamil Nadu-600130. Siruseri Village, Thiruporur Taluk, Reported Randon | Randon Bounded On The: North | Randon Bounded On The:

Plot No.5A, Darshan Gayathri, Siruseri Kancheepuram District, And Thel twenty five lakhs Village, Tiruporur Taluk, Lands Bounded On The: North Kancheepuram District, Chennai, Tamil by,Park, South by: Shop Site In Nadu-600130. Mrs. Shobana. At: S. No.37/2a, East by: Plot No.4bin five hundred twenty six Road, Chennai, Tamil Nadu-600130. Measuring: East to west on the paisa onlyy) due and Loan Account Number: onther side: 24 Feet, Darth to south on the eastern side: 31.3 (Rupees One Crore Sixteen Lakhs Only).

Kupees One Crore Sixteen Lakhs Feet, North to south on the eastern side: 31.3 a Picath Feet, North to south on the eastern with the villa no.1, built up area of 1610 payment-infull.

For any query please Contact For any query please Contact Mr. Velmurugan Kathirve (Mobile No. +919884718338) & Syam Namburi (Mobile No. + 919677288418) & Mr. Suriya Periyasamy (Mobile No. +919600222111) Authorized Office For Kotak Mahindra Bank Ltd., Date: 15.08.2024, Place: Chennai

Researchers from the University of Waterloo have created Mindful Scroll, a mobile app that helps users transition from doom-scrolling to adding mindfulness into

their daily routines.In Mindful Scroll, users fill in endlessly scrolling patterns of geometric shapes using predetermined, soothing colour palettes.

During a study that tested the app, participants found it reduced their anxiety and increased their mindfulness.

"So many of us struggle with endlessly, mindlessly scrolling using social media apps like TikTok, Instagram, and Twitter," said Saralin Zassman, first author of the study and a recent Computer Science master's graduate who now works with media artist Rafael Lozano-Hemmer.

"Mindful Scroll unites art and computer science to help turn that scrolling into something healthier."

The researchers drew on



existing research into the effects of adult colouring books and other creative exercises to create an easily accessible mindfulness tool.

Unlike a colouring book, however, the app's patterns appear and then disappear soon after being coloured, prompting users to focus on their current actions instead of a larger pattern or accomplishment.

The team also coded the app's brush to grow smaller if users attempt to colour quickly, encouraging them to slow down and be present.

They conducted a test of the

app where 28 participants used the app for 10 minutes a day over a five-day period.

All study participants reported that they would use the app again and felt more mindful and less anxious after using it.

"It's hard for people to build good mindfulness habits without ease and consistency," said Daniel Vogel, a Computer Science professor specializing in human-computer interaction. "This technology makes mindfulness easier to practice, helping to turn a negative behaviour like doom-scrolling into a positive one."

## **PRADHIN LIMITED**

CIN: L15100TN1982PLC009418

Regd. Off.: 61, Sembudoss Street, Chennai, Tamil Nadu-600001 Corporate office: TF 304 Abhushan Complex Mahadev Nagar Society, Stadium Road, Navrangpura, Ahmedabad, Ahmadabad City, Gujarat-380009, India Website: www.pradhin.com | Email : info.pradhin@gmail.com

STATEMENT OF UNAUDITED FINANCIAL RES FOR THE QUARTER ENDED 30TH JUNE, 20

					(₹ In Lakhs		
			Quarter Ended				
SI No.	Particulars	30/06/2024 (Un-Audited)	31/03/2024 (Audited)	30/06/2023 (Un-Audited)	31/03/2024 (Audited)		
1	Total income from operations (net)	-	170.02	42.24	460.62		
2	Net Profit / (Loss) for the period (Before tax,						
	Exceptional and /or Extraordinary items)	47.21	71.75	(6.96)	66.38		
3	Net Profit / (Loss) for the period before tax						
	(after Exceptional and /or Extraordinary items)	47.21	71.75	(6.96)	66.38		
4	Net Profit / (Loss) for the period after tax (after						
	Exceptional and /or Extraordinary items)	34.99	72.31	(6.96)	54.34		
5	Total Comprehensive Income for the period						
	[(comprising profit or (loss) for the period (after tax)						
	and other Comprehensive income (after tax)]	34.99	72.31	(6.96)	54.34		
6	Equity Share Capital	364.69	364.69	364.69	364.69		
7	Reserves(excluding revaluation reserve)	-	-	-	297.90		
8	Earnings per share (Basic and Diluted)						
	(of Rs. 10/- each) (not annualized for the quarters)	0.96	1.98	(0.19)	1.49		

. The above financial results have been reviewed by the Audit Committee and approved and taken on record by the Board of Directors at their respective meeting held on 13th August 2024.

2. The above is an extract of the detailed format of Financial Results filed with the stock exchanges under Regulation 33 of the SEBI (Listing and Other Disclosure Requirements) Regulation, 2015.

The full format of the quarterly results Financial Results are available on the website of the stock exchange a

www.bseindia.com and also on Company's website www.pradhin.com.

Previous period figures have been regrouped / rearranged wherever considered necessary

For Pradhin Limited Jay Mansukhbhai Sapariya Date: 13.08.2024 Place: Ahmedabad **DIN**:10683245

### U GRO **U GRO CAPITAL LIMITED** 4th Floor, Tower 3, Equinox Business Park, LBS Road, Kurla, Mumbai 400070 DEMAND NOTICE ation and Reconstruction of Financial Assets and Enforcement o

Security Interest Act, 2002 ("The Act") and The Security Interest (Enforcement) Rules, 2002 ("The Rules") The undersigned being the authorised officer of HGRO Capital Limited and Poonawals Fincorp Limited under the Act and in exercise of the powers conferred under Section 13(2) of the Act, read with the Rule 3, issued Demand Notice(s) under Section 13(2) of the Act alling upon the following borrower(s) to repay the amount mentioned in the respective notice(s) within 60 days from the date of receipt of the said notice. The undersigned reasonably believes that the borrower(s) are avoiding the service of the demand notice(s) nerefore the service of the demand notice is being effected by affixation and publication as per the Rules. The contents of the demand notice(s) are extracted herein below

Name of the Borrower(s) & LAN Demand Notice Date and Amount 1. Pandian Super Market Demand Notice date: 05-08-2024 2. Rajendra Ragunathan 3. Badma Devi R Amount: Rs. 1.12.35.761/-LAN: HCFCHESEC00001039661 as on 05-08-2024 Description Of Immovable Property / Properties Mortgaged

"All that piece and parcel of immoveable property being Vacant land, bearing Plot No 25 (Eastern Portion), comprised in S.No. 183, S.No.183/1A122, T.S.No.2, as per TSLR New T.S. No. 2/2, Ward No. 128, Block No.17, measuring with an extent of 2000 Sq. Ft, situated at (Layout Approval No. LPDM/DTP.No.8/1970), Alwarthirunagar Annex III Main Road, Chennai – 600087, Virugambakkam Village, Mambalam Taluk, Chenna District. Butted and bounded on the North by III, on the south by Plot No. 26, on the East by Plot No.42, on the West by Mrs. A. Shanthi's Remaining Land. Measuring East to West on the Northern Side: 40 Feet East to West on the Southern Side: 40 Feet Situated within the Sub-Registration District of Virugambakkam and in the Registration District of South Chennai."

he borrower(s) are hereby advised to comply with the demand notice(s) and pay the

mand amount mentioned therein and hereinabove within 60 days from the date of this publication together with applicable interest, late payment penalty, bounce charges, cos nd expenses etc. till the date of realization of the payment. The borrower(s) may note that UGRO Capital Limited is a Secured Creditor and the loan facility availed by the borrower(s) is a secured debt against the immovable property(ies) being the secured asset(s) ortgaged by the borrower(s) with UGRO Capital Limited. In the event, the borrower(s ire failed to discharge their liabilities in full within the stipulated time, UGRO Capital imited shall be entitled to exercise all the rights under Section 13(4) of the Act to take possession of the Secured Asset(s) including but not limited to transfer the same by way f sale or by invoking any other remedy available under the Act and the Rules thereui order to realize the dues in the loan account of the borrower(s). UGRO Capital Limited is Iso empowered to ATTACH AND/OR SEAL the Secured Asset(s) before enforcing the right to sale or transfer. Subsequent to the sale of the Secured Asset(s), UGRO Capital imited also has a right to initiate separate legal proceedings to recover the balance dues, n case the value of the Secured Asset(s) is insufficient to cover the dues payable by the porrower(s) to UGRO Capital Limited. This remedy is in addition and independent of all other remedies available to UGRO Capital Limited under any other law. The attention of the porrower(s) is invited to Section 13(8) of the Act in respect of time available, to redeem the Secured Asset(s) and further to Section 13(13) of the Act, whereby the borrower(s) are restrained/prohibited from disposing or dealing with the Secured Asset(s) or transferring he same by way of sale, lease or otherwise (other than in ordinary course of business) any of the Secured Asset(s) without prior written consent from UGRO Capital Limited and ion-compliance of the above is an offence punishable under Section 29 of the Act. The copy of the demand notice(s) is available with the undersigned and the borrower(s) may, i hey so desire, collect the same from the undersigned. Place: Chennai Date : 15.08.2024

SD/- Kasibhotla Kutumba Ramprasad (Authorised Officer)
For U GRO Capital Limited (authorised officer@ugrocapital.cor

## Shriram Properties

SHRIRAM PROPERTIES LIMITED
Corporate Identity Number (CIN): L72200TN2000PLC044560 Registered Office: Lakshmi Leela Rite Choice Chamber New No. 9, Bazullah Road, T Nagar, Chennai - 600017 Corporate Office: Shriram House No. 31, 2nd Main Road, T. Chowdaiah Road, Sadashivanagar, Bengaluru - 560080

### Telephone +91-80-40229999 | Fax +91-80-41236222 | Email ID: cs.spl@shriramproperties.com Website: www.shriramproperties.com Extract of Consolidated Financial Results for the guarter ended 30 June 2024

(Rs.in Lakhs)

**QUARTER ENDED** YEAR ENDED 30 June 31 March 30 June 31 March **Particulars** No. 2024 2024 2023 2024 [Unaudited] [Audited] [Audited] [Unaudited] Total income 21,090 35,837 15,71 98,735 Net Profit before tax 2.734 1.234 2.437 7.634 1.746 2,012 1.662 7.538 Net Profit after tax Total comprehensive Income/(loss) for the period 1,747 2,033 1,652 7,538 Total comprehensive income/(loss) attributable to: Owners of the Holding Company 1,745 2,038 7,543 1,652 17,002 Equity Share capital (Face value of Rs.10 each) 17.035 17.033 17.033 110.668 Reserves (Other Equity excluding Revaluation Reserves) Earnings/(Loss) per share (of Rs.10 each) 1.02 4.44 Basic (Rs.) 1.19 0.98 Diluted (Rs.) 1.02 1.19 0.98 4.44

Notes

1) Brief of Standalone Financial Results for the quarter ended 30 June 2024 is as follows

			YEAR ENDED	
Particulars	30 June 2024 [Unaudited]	31 March 2024 [Audited]	30 June 2023 [Unaudited]	31 March 2024 [Audited]
Total income	2,000	10,780	4,966	29,557
Profit before impairment, exceptional items and taxes	(3,251)	6,566	428	11,463
Impairment/write-off	5	259	-	356
Net profit/(loss) after tax	(2,421)	5,678	344	9,633

2) The above is an extract of the detailed format of quarterly financial results filed with the Stock exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the quarterly financial results are available on the website of the Stock exchange(s) viz. www.bseindia.com, www.nseindia.com and the same is also available on Company's website viz. www.shriramproperties.com

For and behalf of the Board of Directors of Shriram Properties Limited

**Chairman & Managing Director** 

DIN: 00030096

Bengaluru 14 August 2024 FINANCIAL EXPRESS

# AMCs cash in on rally in equity mkts, SIP surge

**AKSHATA GORDE** Mumbai, August 15

**BUOYANT EQUITIES, COU-PLED** with strong systematic inflows, pushed assets under management (AUM) of top listed asset management companies (AMCs) higher, leading to an average revenue growth of 28.6% on a yearon-year basis in the June quarter. This also resulted in brokerage houses raising target prices and earnings estimates for FY25 and FY26.

The average AUM of the mutual fund industry grew 9% to ₹59 lakh crore in the June quarter, according to data from the Association of Mutual Funds in India. This was the second consecutive quarter of strong growth, supported by the rally in the equity markets and robust inflows through the systematic investment plan (SIP) route.

Expectations of strong inflows, better yields and a lower tax rate compelled Kotak Institutional Equities (KIE) to revise upwards its earnings forecasts for Aditya Birla Sun Life AMC, UTI AMC and HDFC AMC by 2-11% after the June quarter earnings. It also increased the target prices for UTI AMC and Aditya Birla Sun Life AMC by ₹50 each to ₹1,100 and ₹750, respectively.

KIE has kept HDFC AMC's target price unchanged at ₹4,000, citing "any material tweak to commission payouts that would trigger a rethink of

KEP	<b>U</b> R	CAR	L
_	_ •		

Operating income (₹ crore)					Net profit (₹ crore)			
	Q1FY24	Q1FY25	% chg, y-o-y	Q1FY24	Q1FY25	% chg, y-o-y		
HDFC AMC	574.54	775.24	34.9	477.41	603.76	26.5		
UTIAMC	467.77	529.22	13.1	234.41	254.17	8.4		
Nippon Life	354.15	504.96	42.6	235.72	332.33	41.0		
Aditya AMC	311.16	386.62	24.3	184.57	235.71	27.7		
Shriram AMC	1.95	2.24	14.9	-0.86	-2.52	-		
Source: Capitalir	ne		198		711	Mil.		

our near- and mid-term yield

assumptions."

Brokerage house Jefferies projects a rise in shares of HDFC AMC up to ₹4,900, while Morgan Stanley expects the share price to drop to ₹3,640. Despite mixed views, shares of the company had touched new lifetime highs the day after its June quarter results were announced.

The strong revenue stream trickled down to an average profit growth of nearly 35% vear-on-year in O1 on the back of higher AUM and other incomes. Mark-to-market gains across segments led to a rise of over 14% in average other incomes.

However, on a sequential

basis, these companies have seen a marginal increase of 3% in net profit and 13% in operating income.

A good set of numbers and the anticipation of continued fund flows into the asset management industry have led to shares of these companies rising 23-53% in Q1, except for the outlier HDFC AMC whose share rose over 6%. Shares of the five asset managers have grown 20-72% so far in 2024 while the benchmark Nifty 50 rose 11%.

Despite attractive longterm growth prospects, some brokerage firms foresee nearterm risks to earnings growth due to potential cuts in the total expense ratio, tighter regulations, yield compression and any protracted weakness in equity markets which may blunt inflows and rev-

Investment research firm Bernstein said earlier this month that Indian equity valuations are looking a bit rich and when the inevitable market hiccup comes, asset managers could find themselves on the sharp end of the stick.

However, the industry is expected to generate 15-20% revenue growth over the next few years thanks to the financialisation of household savings and shift away from traditional savings vehicles like gold and real estate, brokerage firms said.

# Facing ban, SBI & PNB in talks with Karnataka govt to resolve issue amicably

Lenders did not provide any specific comment saying that the matter is sub judice

**SACHIN KUMAR** Mumbai, August 15

**HIT BYTHE** surprising decision by the Karnataka government to stop all transactions with them, State Bank of India (SBI) and Punjab National Bank (PNB) have engaged in discussions with the state to amicably resolve the issue. The public sector lenders did not provide any specific comment saying that the matter is sub judice.

"As the matter is currently subjudice, we are unable to provide any specific comments at this time. However, we remain in ongoing discussions with the government of Karnataka to resolve the issue amicably," said SBI in a statement.

On August 12, the Karnataka's finance department issued an order asking all state government departments, public sector units, boards, corporations, local bodies, universities and other institutions to close accounts with SBI and PNB.

According to a circular dated August 12 from PC Jaffer, secretary (budget and resources) of the finance department, and approved by chief minister Siddaramaiah,

YULE

## IN SEARCH OF A SOLUTION



August 12 ordered all directed that departments, boards, corporations, public sector units and universities to withdraw a deposits and investments in SBI and PNB and stop PSBs in any business with these

no deposits/ investments should be made in these two future

■ State govt has set a deadline of September 20 for all departments to comply

■ The ban by one of the most prosperous states comes at a time when the banking system is reeling under a "war for deposits"

deadline of September 20 for all departments to comply. The circular said the meeting with the bank officials yielded no result, and the matter is now sub judice.

institutions

Banking sources said the government's directive is unlikely to have any significant impact, as salary accounts of state government employees and pensioners are personal accounts and will not be affected.

"As the matter is currently sub judice, it will not be prudent to make any specific comment. However, the bank is committed for an amicable resolution of the matter and is in discussion with the government of Karnataka," said PNB in a statement.

The order came after the the state government has set a denial to redeem ₹12 crore deposited by the Karnataka Industrial Area Development Board following an alleged scam involving bank employees. Similarly, ₹10 crore deposited by the Karnataka State Pollution Control Board was not returned by the bank owing to another alleged scam by bank officials, the circular said.

"In this background, it is informed through this circular that the state government's departments, public sector units, corporations, boards, local bodies and universities and other institutions should withdraw all the deposits/ investments made in all the branches of the State Bank of India and the Punjab National Bank and no deposits/investments should be made in future," said the circular.

## Kalpataru files for up to ₹1,590-cr IPO

**FE BUREAU** Mumbai, August 15

**MUMBAI-BASED PROPERTY DEVELOPER** Kalpataru has filed the draft red herring prospectus (DRHP) with the Sebi to raise up to ₹1,590 crore through a fresh issue of shares.

The company plans to utilize net proceeds of the IPO towards repayment/pre-payment of certain borrowings and for general corporate purposes, according to the DRHP.

ICICI Securities, JM Financial and Nomura Financial Advisory and Securities are the bankers to the issue.

The last major real estate IPO came in April 2021 when Mumbai-based Macrotech Developers raised ₹2,500 crore. "We are an integrated real

estate development company

involved in all key activities associated with real estate development, including the identification and acquisition of land (or development rights thereto), planning, designing, execution, sales and marketing of our projects," the DRHP said. Kalpataru Ltd is part of the

Kalpataru group. Other companies in the group are -Kalpataru Projects International, Property Solutions (India) and Shree Shubham Logistics. Kalpataru Projects is listed on the NSE and BSE. Kalpataru is fifth-largest

developer in the Mumbai Metropolitan Region. Its ongoing projects comprised nearly 22.02 million square feet of developable area as of March 31,2024. Forthcoming projects comprised nearly 19.93 million sq ft of developable area.

## FISCHER MEDICAL VENTURES LIMITED

(formerly known as Ficher Chemic Limited) Regd Off: 104, First Floor Raghuleela Mega Mall Behind Poisar Depot Kandivali West, Mumbai, Maharashtra, India, 400067

Corp Off: Level 5, Prestige Palladium Bayan, No. 129-140 Greams Road, Chennai, Tamil Nadu, 600006, India Email: cs@fischermv.com | Website: www.fischermv.com EXTRACT OF THE STANDALONE AND CONSOLIDATED AUDITED FINANCIAL DESLITS FOR THE QUARTED AND (Rs. in Lakks

	8		STAI	NDALONE		5 5	CON	SOLIDATED	Maria Decreases
			Quarter End	ed	Year Ended	9	Quarter End	ed	Year Ended
S. No	PARTICULARS	30.06.2024	31.03.2024	30.06.2023	31.03.2024	30.06.2024	From 26.01.2024 to 31.03.2024 (See Note 1)	30.06.2023	31.03.2024
		(Unaudited)	(Audited)	(Unaudited)	(Audited)	(Unaudited)	(Audited)	(Unaudited)	(Audited)
1.	Total Income	112.33	1206.36	0,00	1227.87	1086.24	2126.10	-	2148.25
2.	Net Profit / (Loss) for the period before Tax, Exceptional and Extraordinary items	100.95	62.65	(11,18)	53.87	7.61	275.29	-	213.37
3.	Net Profit / (Loss) for the period before tax [after Exceptional and Extraordinary items]	100.95	62.65	(11.18)	53.87	7.61	275.29		213.37
4.	Net Profit / (Loss) for the period after tax, Exceptional and Extraordinary items	83.94	59.63	(21.75)	40.28	(11.71)	258.53	343	186.04
5.	Profit / (Loss) from Discontinued Operations	920	350	323	- 23	- 1	- E	- 4	
6.	Other Comprehensive Income	(+)	998	(H)	-	三 王	133	-	133
7.	Total Comprehensive Income For The Period [Comprising Profit / (Loss) For The Period (After Tax) And Other Comprehensive Income For The Period (After Tax)]	83.94	59.63	(21.75)	40.28	(11.71)	258.53	-	=
8.	Equity Share Capital (F.V. Rs.10/- per share)	5350.00	5350.00	17.20	5350.00	5350.00	5350.00	· ·	5350.00
9.	Reserves [Excluding Revaluation Reserves] as shown in the Audited Balance Sheet		S.,	7		0			
10.	Earnings per share from Continued and Discontinued Operations	104							

. The acquisition of 'Time Medical International Ventures India Private Limited' has been done during the quarter four of the current financial year ended 31st March 2024. Since consolidation has been done in the current quarter, no comparatives of previous quarter ended 31st December 2023 and relevant corresponding comparative figures of previous periods i.e., quarter ended 31st March 2023 and year ended 31st March 2023 has not been presented in the financial result

0.15

12.64

0.15

Figures for the previous periods have been reclassified, wherever necessary, to conform to the current period's classification. The above statement has been prepared to the extent applicable, in accordance with the Companies (Indian Accounting Standards) Rules, 2015 (Ind AS) prescribed under section 133 of the

Companies Act, 2013 and other recognized Accounting Practices and Policies adopted by the Company. . The above Standalone and Consolidated Financial Results were reviewed by the Audit Committee and approved by the Board of Directors of the Company at its meeting. held on 14th August 2024

. The above Standalone and Consolidated Financial Results for the guarter ended 30.06.2024 have been duly audited by the Statuary Auditor of the Company and their report with unmodified opinion was placed before the Board of Company. The above is an extract of the detailed format of Quarterly and Yearly Audited Standalone and Consolidated Financial Results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI

(Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Quarterly and Yearly Audited Standalone and Consolidated Financial Results are available on the Stock Exchange websites (www.nseindia.com and www.bseindia.com) and on the Company's website: www.fischermv.com // By Order of the Board //

Date: 14.08.2024

- Diluted

Chairman & Managing Director

0.24

(2.12)

## SHRIRAM PROPERTIES LIMITED Corporate Identity Number (CIN): L72200TN2000PLC044560

Registered Office: Lakshmi Leela Rite Choice Chamber New No. 9, Bazullah Road, T Nagar, Chennai - 600017 Corporate Office: Shriram House No. 31, 2nd Main Road, T. Chowdaiah Road, Sadashivanagar, Bengaluru - 560080 Telephone +91-80-40229999 | Fax +91-80-41236222 | Email ID: cs.spl@shriramproperties.com Website: www.shriramproperties.com

## **Extract of Consolidated Financial Results for the quarter ended 30 June 2024**

					(Rs.in Lakhs)
3			YEAR ENDED		
SI. No.	Particulars	30 June 2024 [Unaudited]	31 March 2024 [Audited]	30 June 2023 [Unaudited]	31 March 2024 [Audited]
1	Total income	21,090	35,837	15,717	98,735
2	Net Profit before tax	2,734	1,234	2,437	7,634
3	Net Profit after tax	1,746	2,012	1,662	7,538
4	Total comprehensive Income/(loss) for the period	1,747	2,033	1,652	7,538
5	Total comprehensive income/(loss) attributable to: Owners of the Holding Company	1,745	2,038	1,652	7,543
6	Equity Share capital (Face value of Rs.10 each)	17,035	17,033	17,002	17,033
7	Reserves (Other Equity excluding Revaluation Reserves)		Ĩ	ii ii	110,668
8	Earnings/(Loss) per share (of Rs.10 each)		1		
	Basic (Rs.)	1.02	1.19	0.98	4.44
	Diluted (Rs.)	1.02	1.19	0.98	4.44

1) Brief of Standalone Financial Results for the quarter ended 30 June 2024 is as follows:

		YEAR ENDED		
Particulars	30 June 2024 [Unaudited]	31 March 2024 [Audited]	30 June 2023 [Unaudited]	31 March 2024 [Audited]
Total income	2,000	10,780	4,966	29,557
Profit before impairment, exceptional items and taxes	(3,251)	6,566	428	11,463
Impairment/write-off	5	259	-	356
Net profit/(loss) after tax	(2,421)	5,678	344	9,633

2) The above is an extract of the detailed format of quarterly financial results filed with the Stock exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the guarterly financial results are available on the website of the Stock exchange(s) viz. www.bseindia.com, www.nseindia.com and the same is also available on Company's website viz. www.shriramproperties.com

Murali M

Bengaluru 14 August 2024

For and behalf of the Board of Directors of Shriram Properties Limited Chairman & Managing Director DIN: 00030096

## **ANDREW YULE & COMPANY LIMITED**

(A Government of India Enterprise) Registered Office: "Yule House", 8, Dr. Rajendra Prasad Sarani, Kolkata - 700 001 CIN No.: L63090WB1919GOI003229 Ph.: 033 2242-8210/8550, Fax No.: 033 2242-9770, E-mail: com.sec@andrewyule.com; Website: www.andrewyule.com

Extract of the Unaudited Standalone and Consolidated Financial Results for the guarter ended 30th June, 2024 (Rs. in lakh except as otherwise stated) **Particulars Standalone** Consolidated **Quarter Ended Quarter Ended Year Ended Year Ended** 30.06.2024 30.06.2023 31.03.2024 30.06.2024 30.06.2023 31.03.2024 (Unaudited) (Unaudited) (Audited) (Unaudited) (Unaudited) (Audited) Total income from operations (net) 6088.37 6858.41 34852.66 6088.37 6858.41 34852.68 Net Profit / (Loss) for the period (before Tax, (1594.95)(7318.09)(1254.55)(1595.12)(7319.39)(1254.39)exceptional and/or extraordinary items) **Exceptional Items** Net Profit / (Loss) for the period before tax (1254.39)(1594.95)(7318.09)(286.30)(750.98)(5643.45)(after exceptional and/or extraordinary items) Net Profit / (Loss) for the period after tax (after (1234.90)(1594.95)(6422.08)(266.82)(750.98)(4946.08)exceptional and/or extraordinary items) Total Comprehensive Income for the period (1590.95)(6202.78)(266.82)(746.98)(1234.90)(4726.79)[Comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income 9779.02 9779.02 9779.02 9779.02 9779.02 Paid-up Equity Share Capital 9779.02 (Face value Rs. 2/- per Equity Share) Reserves (excluding Revaluation Reserve) as 2644.50 23956.40 shown in the Balance Sheet of previous year Earnings per Share

Notes:

(Face value Rs. 2/- per Equity Share)

- Basic (Rs.)

- Diluted (Rs.)

The above standalone and consolidated financial results have been reviewed by the Audit Committee and approved by the Board of Directors at their respective meetings held

(1.30)

(1.30)

(0.05)

(0.05)

(0.33)

(0.33)

(0.25)

(0.25)

The above is an extract of the detailed format of the unaudited standalone and consolidated financial results filed with the Stock Exchange under regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the unaudited standalone and consolidated financial results for the quarter ended 30th June, 2024

is available on the Stock Exchange website (www.bseindia.com) and on the Company's website (www.andrewyule.com). For and on behalf of

**Andrew Yule & Company Limited** 

(Ananta Mohan Singh)

Chairman & Managing Director

(1.01)

(1.01)

(0.15)

(0.15)

Date: 14.08.2024

Place: Kolkata

## WHITE ORGANIC AGRO LIMITED CIN: L01100MH1990PLC055860 Reg Off.: 312A, Kailas Plaza, Vallabh Baug Lane, Ghatkopar (East), Mumbai - 400 077; India | Tel; +91 22 25011983 Fax: +91.22.25011984 | Web: www.whiteorganicagro.com; | Email: whiteorganicsweb@gmail.com; EXTRACT OF (STANDALONE) UN-AUDITED FINANCIAL RESULTS

FOR THE QUARTER ENDED 30TH JUNE 2024

	Particulars		Year Ended			
SL No.		Unaudited	Audited	Unaudited	Audited	
		30th June 2024	31st March 2024	31st June 2023	31st March 2024	
1	Total Income from operations (net)	497.26	807.25	768.14	3,345.24	
2	Net Profit (+)/Loss(-) for the period (before tax, Exceptional and/or Extraodinary items tax	99.75	(144.85)	179.12	170.97	
3	Net Profit (+)/Loss(-) for the period before tax (after Exceptional and/or Extraodinary items)	99.75	(144.85)	179.12	170.97	
4	Net Profit (+)/Loss(-) for the period after tax (after Exceptional and/or Extraodinary items)	74.64	(119.16)	134.00	117,17	
5	Total Comprehensive Income for the period [Comprising profit/Loss for the period (after tax) and other Comprehensive Income (after tax)]	74.64	(119.16)	130.88	117,17	
6	Paid-up equity share capital (face value of Rs 10/- per share)	3,500.00	3,500.00	3,500.00	3,500.00	
7	Reserves (excuding Revaluation Reserve) as shown in the Audited Balance Sheet of the previous year	553	2,080.12	(18)	2,080.12	
8	Earning per share a. Basic in Rs. b. Diluted in Rs.	0.21 0.21	(0.34) (0.34)	0.38 0.38	0.33 0.33	

format of the said Financial Results are available on the Stock Exchange websites: www.bseindia.com and on the wesite of the Company: http://whiteorganicagro.com/investor\_relations.html. The above unaudited financial results were reviewed by the Audit Committee and approved by the Board of Directors at their meeting held on 14-08-2024. By and on behalf of the Board of Directors

Date: 16th August, 2024

For White Organic Agro Limited Place : Mumbai

Darshak Rupani Managing Director DIN: 03121939

financialexp.epapr.in